

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை : 15/2022

எனது இலக்கம் : EST-6/03/LEA/1060  
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள்,  
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு  
சுதந்திர சதுக்கம்  
கொழும்பு 07.

2022.06.15

அமைச்சுக்களின் செயலாளர்கள்  
மாகாண பிரதம செயலாளர்கள்  
திணைக்களத் தலைவர்கள்

**அரசு உத்தியோகத்தர்கள் ஒரு நாள் வீட்டிலிருந்து விவசாய மற்றும் பயிர்ச்செய்கை  
நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பளித்தல்**

தற்போது நாட்டில் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் பொது மக்கள் மற்றும் அரசு உத்தியோகத்தர்களைப் போன்றே தனியார் துறை ஊழியர்களுக்கும் பொது மற்றும் தனியார் துறை போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்வதிலும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். மேலும், எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பாதுகாப்பு தொடர்பிலும் சிக்கலான நிலைமை உருவாக முடியும் என பல்வேறு தரப்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டு 03 மாதக் காலப் பகுதிக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாளில் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கு அரசு உத்தியோகத்தர்களுக்கு சந்தர்ப்பம் அளிப்பதற்காக பின்வரும் ஏற்பாடுகளுக்கு அமைய வாரத்தின் வெள்ளிக்கிழமை நாளில் அரசு அலுவலகங்களை திறக்காதிருக்க 2022.06.13 ஆந் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

02. வெள்ளிக்கிழமை நாளில் அலுவலகங்களை மூடுவது தொடர்பாக பின்வரும் ஏற்பாடுகளை பின்பற்ற வேண்டும்.

- I. நீர், மின்சாரம், சுகாதாரம், பாதுகாப்புச் சேவைகள், கல்வி, போக்குவரத்து, துறைமுகம் மற்றும் விமான நிலையம் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் அமைச்சின் செயலாளரினால் வெள்ளிக்கிழமை நாளில் திறக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்படும் நிறுவனங்களுக்கும் இந்த சுற்றறிக்கை ஏற்பாடுகள் ஏற்புடையதாகாது. அந்த நிறுவனங்கள் இந்த நாளை வழமையான கடமை நாளாக கருதி செயற்பட வேண்டும்.
- II. 2022.05.25 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 10/2022 வெளியிடப்படுவதற்கு முன்னர் பணி மாறுதல் முறையின் கீழ் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு நிறுவனங்களுக்கு இச்சுற்றறிக்கை ஏற்பாடுகள் ஏற்புடையதாகாது.
- III. இவ்வாறு அலுவலகம் மூடப்படும் நாளில், வீட்டுத்தோட்டம் அல்லது குறுகிய கால உணவுப் பயிர் உற்பத்தியில் ஈடுபட உத்தியோகத்தர்களை ஊக்குவித்தல் மற்றும் அப்பிரிவில் உள்ள விவசாய, ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவி உத்தியோகத்தர்களினால் அல்லது பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் அச்செயற்பாடுகளை மேற்பார்வையிட நிகழ்ச்சித்திட்டமொன்றை அது சம்பந்தப்பட்ட பொறுப்புடையந்த நிறுவனத்தினால் ஏற்பாடு செய்தல்.

- IV. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் ஏற்கனவே வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை (Work from home) பின்பற்றியிருந்தால், இந்த நாளின் போது குறித்த கடமைகளை அதன்படியே நிறைவேற்றுவதல்.
- V. இவ்வாறு அலுவலகங்கள் மூடப்படும் நாளில் முடிந்தவரை நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைப்பதை நிறுத்துதல் மற்றும் அதன் மூலம் அரச துறையில் நீர், மின்சாரம் மற்றும் ஏனைய தொடர்புடைய செலவுகளைக் குறைக்கவும் நடவடிக்கை எடுத்தல்.
- VI. வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் அலுவலகங்களின் உத்தியோகத்தர்களை அவ்வாறு மூடப்படும் வெள்ளிக் கிழமை அல்லது அதற்கு மறுநாள் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மேலதிக நேரக் கொடுப்பனவு அடிப்படையில் அல்லது விடுமுறைநாள் சம்பளத்தின் அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்தாதிருத்தல். மேலும், வீட்டில் இருந்து பணியாற்றும் உத்தியோகத்தர்களை மேலதிக நேரக் கொடுப்பனவு அடிப்படையில் அல்லது விடுமுறை தினக் கொடுப்பனவு அடிப்படையில் சனி, ஞாயிறு அல்லது விடுமுறை நாட்களில் பணியில் அமர்த்தக் கூடாது.
- VII. இந்த சுற்றறிக்கையின் ஏற்பாடுகளை அரச தொழில் முயற்சிகளுக்கு ஏற்புடையதாக்குவது குறித்து நிதியமைச்சின் செயலாளரை கலந்தாலோசித்து அந்த அறிவுறுத்தல்களின்படி செயற்பட வேண்டும்.
- VIII. வாரத்தின் வேலை நாட்கள் 05 இல் வெள்ளிக்கிழமை தவிர்ந்த அரச விடுமுறை நாள் அல்லது நாட்கள் அமையுமானால் அவ்வாரத்தின் வெள்ளிக்கிழமை வழமையான வேலை நாளாகக் கருதப்பட்டு அலுவலகம் திறக்கப்படுதல் வேண்டும்.
03. நீதித்துறையுடன் தொடர்பான நிறுவனங்கள் தொடர்பில் இவ்வமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவசியப்படும் ஆலோசனைகள் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்படும்.
04. இந்த சுற்றறிக்கை ஏற்பாடுகள் 2022.06.24 ஆந் திகதி முதல் நடைமுறைக்கு வருவதுடன், “தற்போதுள்ள வளப் பற்றாக்குறையின் அடிப்படையில் அரச செலவுகளைக் குறைப்பதற்காக அரச நிறுவனங்களில் ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துதல்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட 2022.05.25 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 10/2022 உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்படுகிறது.

ஓப்பம்./ எம்.எம்.பி.கே. மாயாதுன்னெ  
செயலாளர்

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்,  
மாகாண சபை கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு